திரு. குமரி அனந்தன் : உங்களுடைய தீர்ப்பைச் சொன்னதற்குப் பின்னாலே..............(குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : உட்காருங்கள். (குறுக்கீடு) டாக்டர் சுந்தரராஜ் அவர்கள் பேசவில்லை என்றால் அடுத்த உறுப்பினரைக் கூப்பிட்டு விடுவேன். (குறுக்கீடு).

திரு. கே. ரமணி : On a point of order. (குறுக்கீடு) We cannot introduce disorder here. ஏற்கெனவே நான் சொல்லி, நீங்கள்........ (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : டாக்டர் எஸ். சுந்தரராஜ். (குறுக்கீடுகள்).

டாக்டர் எஸ். சுந்தரராஜ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..........(குறுக்கீடுகள்).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மற்றவர்கள் அமரலாம். டாக்டர் எஸ். சுந்தரராஜ். (குறுக்கீடுகள்).

10-55 மணி

3. கவன ஈர்ப்பு

திருவாரூரில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறை குறித்து

திரு. வி. தம்புசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ''திருவாரூர் நகரம் முழுவதும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்த'' அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்), இந்த அறிக்கையை இந்த அவையின் முன்னால் வைக்கிறேன். திருவாரூர் நகராட்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முதல் நிலை நகராட்சிகளில் ஒன்றாகும். தற்போது நடைமுறையில் உள்ள குடிநீர்த் திட்டம் 1972-ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது. திருவாரூர் நகராட்சியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள ஓடம்

1990 மார்ச் 30]

[டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி]

போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 3 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 15 குதிரைத் திறன் கொண்ட நீர்மூழ்கி நீரேற்று மூலம் 11.25 இலட்சம் லிட்டர் கொள்ளளவில் நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, பகிர்மானக் குழாய்கள் மூலம் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை. என்றும் 3–3–1990 முதல் 12–3–1990 வரை கடந்த 10 நாட்களாக மின்சக்தி மிகவும் குறைவான அழுத்தத்தில் கிடைக்கப்பெற்றதால், குடிநீர் தலைமை நீரேற்று நிலையத்திற்கு தனி மின் பாதை இருந்தும் நீரேற்று இயந்திரங்கள் சரிவர வேலை செய்யாத காரணத்தால் குடிநீர் மிகவும் குறைவாக வழங்கப்பெற்று வந்தது என்றும், இதற்கு நெய்வேலியில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதுதான் காரணம் என்றும் அந்த நகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

(அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்).

தற்போது 13–3–1990 முதல் சரியான மின் அழுத்தம் கிடைக்கப்பெற்று நகரில் வழக்கம்போல் நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் மொத்தம் 20.80 இலட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர நகரில் பல்வேறு இடங்களில் 30 ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள், 147 கைப் பம்புகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன.

(காங்கிரசு கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்தனர்).

எனவே அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்த் திருவிழாவின் போதும் நகருக்கு வழக்கம்போல் குடிநீர் வழங்க இயலும் என்றும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

*திரு. வி. தம்புசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவாரூர் நகரம் ஒரு பெரிய நகரம். அந்த நகருக்கு வழங்கப்படக்கூடிய நீர் போதவில்லை. எனவே, அந்நகர மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பெறவில்லை. ஒரு பகுதியினருக்குத்தான் வழங்கப்படுகிறது. குடிநீர் அந்த நகரம் முழுவதற்கும் விஸ்தரிப்பதற்காக 1984-ஆம் ஆண்டு நகராட்சி மூலம் பணம் கட்டப்பட்டும், அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள கைப் பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள் சரிவர செயல்படவில்லை. அங்கு குடிநீர்ப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கின்றது. குடிநீர் அந்நகரம் முழுவதும் விஸ்தரிக்க வேண்டுமென்று சொன்னால் 65.5 இலட்சம் ரூபாய் இருந்தால் தான் குடிநீர் விஸ்தரிக்க முடியும் என்று நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அந்நகராட்சிக்கு அந்தத் தொகையைக் கடனாக

[திரு. வி. தம்புசாமி] [1990 மார்ச் 30

வழங்கி அந்நகராட்சியினுடைய குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. பொன்முடி என்கிற தெய்வசிகாமணி : பேரவைத் தலைவர் அவர்களே, இது குறித்து ஒவ்வொரு மாவட்டத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்களையும் கலந்து பேசி முடிவு எடுக்க இருக்கிறோம். அதற்கான தேதி கூட நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தனது கருத்துக்களைத் தெரிவித்தால் அது குறித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

4. அறிக்கை அளித்தல்.

பொது நிறுவனங்கள் குழு.

திரு. சா. சிவசுப்பிரமணியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொது நிறுவனங்கள் குழுவின் சார்பாக குழுவின் 41-வது அறிக்கையைப் பேரவைக்கு அளிக்கின்றேன்.

5. அறிவிப்புகள்.

(அ) கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள், 1989-90—மொழிதல் (ஆ.இ.)

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவைக்கு ஓர் அறிவிப்பு. 1989-90 ஆம் ஆண்டின் கூடுதல் மானியங்களுக்கான கோரிக்கைகள் பேரவையில் மொழிவது குறித்து ஆளுநர் அவர்களிடமிருந்து கீழ்க்கண்ட செய்தி வரப்பெற்றுள்ளது.

" In pursuance of Art. 205 Clause 2 read with Article 203 clause 3 of the Constitution of India, I, P.C. Alexander, Governor of Tamil Nadu hereby give my recommendation to the moving in the Tamil Nadu Legislative Assembly of the Demand for Further Grants for the year 1989-90."

6. இறுதி துணை நிதிநிலை அறிக்கை, 1989-90—பொது விவாதம் மற்றும் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள், 1989-90—பொது விவாதமும் வாக்கெடுப்பும்.

திரு. எல். கணேசன் : முதலமைச்சரின் ஆட்சி மன்றச் செயலாளர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன்: